


III Level 2
Ⓐ Arabic / French
Ⓑ Heba Teshen, Maouia Haj Mabrouk
Ⓒ Vusi Malindi
Ⓓ Michael Ogutu



Zama est formidable !

ڦڙڻاڻاڻا

This story originates from the African Storybook (africanstorybook.org) and is brought to you by Storybooks Canada in an effort to provide children's stories in Canada's many languages.

Written by: Michael Ogutu
Illustrated by: Vusi Malindi
Translated by: (ar) Heba Teshen, Maouia Haj Mabrouk, (fr) Alexandra Danahy

ڦڙڻاڻاڻا / Zama est formidable !


storybookscanada.ca

Storybooks Canada



This work is licensed under a Creative Commons Attribution 3.0 International License.
<https://creativecommons.org/licenses/by/3.0/>





ينام أخي الصغير متأخراً جداً. أنا أستيقظ باكراً لأنني مميزة.


...


Mon petit frère dort très tard. Je me réveille
tôt, parce que je suis formidable !

je suis celle qui laisse rentrer le soleil.

...

جَسْرٌ يُمْكِنُ لِلشَّمْسِ دُخُولَ الْمَدِينَةِ





مَامَا تَقُولُ لِي: "أَنْتِ نَجْمَتِي الصَّبَاحِيَّةُ".


...

« Tu es mon étoile du matin, » me dit maman.

أَنَا أَقُومُ بِكُلِّ هَذِهِ الْأَفْعَالِ كُلَّ يَوْمٍ. لَكِنَّ أَكْثَرَ الْأَشْيَاءِ التِّي أُحِبُّهَا
اللَّعِبُ. ثُمَّ اللَّعِبُ.

...

Je fais toutes ces bonnes choses chaque jour.
Mais la chose que j'aime le mieux, c'est de
jouer et jouer !




fagons.

En classe je fais de mon mieux de toutes les

...

جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ




je me lave, je n'ai pas besoin d'aide.

...

جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ جِنْدِلْ






أَنَا يُمْكِنِي أَنْ أَتَعَامِلَ مَعَ الْمَاءِ الْبَارِدِ وَالرَّائِحَةُ الْكَرِيمَةُ لِلصَّابُوْنَةِ
الْزَّرْقَاءِ.

...

Je peux m'en sortir avec de l'eau froide et du
savon bleu malodorant.



أَنَا أَتَأْكُدُ مِنْ أَنَّ أَخِي الصَّغِيرُ يَعْرُفُ كُلَّ أَخْبَارِ الْمَدْرَسَةِ.


...

Et je m'assure que mon petit frère connaît
toutes les nouvelles de l'école.

Maman rappelle, « N'oublie pas des dents. » Je
réponds, « Jamais, pas moi ! »

...

”اَتَيْتُكُمْ بِهِمْ وَلَا يُرَأُونَنِي“ : ”رَأَيْتُكُمْ وَلَا يُرَأُونِي“




Je peux fermer mes boutons et boucler mes
chaussures.

...

”رَأَيْتُكُمْ وَلَا يُرَأُونَنِي“ : ”تَرَأَيْتُكُمْ وَلَا يُرَأُونِي“





بَعْدَ الْاسْتِخْمَامِ، أَسْلَمْ عَلَى جَدِّي وَعَمَّتِي، وَأَوْدُعْهُمْ.

...

Après avoir lavé, j'accueillis grand-papa et
tantine et je leur souhaite une bonne journée.



ثُمَّ أُلْبِسْ ثِيَابِي بِنَفْسِي، وَأَقُولُ: "أَنَا الآن كَبِيرَةٌ".

...

Ensuite, je m'habille, « Je suis grande maintenant 'man, » je dis.